

From the house of.,



GARMENT MANTRA LIFESTYLE LIMITED

(Formerly Known as Junction Fabrics and Apparels Limited)
(CIN: L18101TZ2011PLC017586)

Date: 07.11.2022

To

BSE Limited
PhirozeJeejeebhoy Towers,
Dalal Street, Mumbai – 400001

BSE Scrip Code: 539216

Dear Sir/Madam,

Subject: Newspaper publications of extract of unaudited financial results (standalone and consolidated) for the quarter and half year ended 30th September 2022 under Regulation 47 (1) (b) of SEBI (Listing Obligation and Disclosures Requirement) Regulations, 2015.

This is to inform you that pursuant to the captioned Regulation 47 (1) (b) of SEBI (Listing Obligation and Disclosures Requirement) Regulations, 2015 please find attached the newspaper cutting of extract of unaudited financials results(standalone and consolidated) for the quarter and half year ended 30th September, 2022 published on 06.11.2022 in Tamil murasu and on 07.11.2022 in Business Standard.

Kindly take note of the same in your records

Thanking you,
Yours faithfully,
For Garment Mantra Lifestyle Limited

Lakshmi Priya K
Company Secretary



Registered & Admin Office: No.15, Murthy's Plaza, Karia Gounder Street, Khaderpet, Tirupur - 641 601.

Factory: Shed No.40, Nethaji Apparel Park, Eettiveerampalayam, New Tirupur - 641 666.

Tel No : +91-0421 2231896, +91-0421 2357140

E-mail : accounts@junctionfabrics.in **Website:** www.garmentmantra.com





ஊட்டி தாவரவியல் பூங்கா மாடங்களில் புதிய தொடர்புகளில் மலர்கள் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் வாலிபரிடம் என்.ஐ.ஏ விசாரணை

திருப்பூர், நவ. 6 - கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக திருப்பூரில் வாலிபர் ஒருவர் மீடும் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். கோவையில் கடந்த மாதம் கார் வெடிப்பு சம்பவம் நடந்தது. இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை பிரிவினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே கைதான வர்களிடம் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும்



கர்நாடக அரசு பேருந்தில் குட்கா பொருட்கள் கடத்திய 3 பேர்.

பண்ணாரி சோதனை சாவடியில் குட்கா பொருட்களை கடத்திய 3 பேர் கைது

சத்தியமங்கலம், நவ. 6 - பண்ணாரி சோதனை சாவடியில் கர்நாடக பஸ்சில் கடத்த முயன்ற குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து பண்ணாரி சோதனை சாவடி வழியாக தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக சத்தியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சத்தியமங்கலம் போலீசார் பண்ணாரி சோதனை சாவடியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் நோக்கி வந்த கர்நாடக மாநில அரசு பேருந்தை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது பஸ்சில் பயணம்

தமிழ்நாடு-புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டுக்குழு நிர்வாகிகள் தேர்வு

திருச்சி, நவ. 6 - தமிழ்நாடு-புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டுக்குழு பொது நிர்வாகிகள் தேர்தல் நேற்று திருச்சியில் உள்ள ஒரு ஓட்டலில் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து வக்கீல்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தேர்தல்

மனநலம் குன்றியவர் மாயம்

சீரோடு, நவ. 6 - அந்தியூர் கெட்டிசமுத்திரம் அத்தப் பம்பாளையத்தை சேர்ந்த கருப்பு சாமி மகன் மாரசாமி (34). இவர் பிற வியலேயே வாய் பேச முடியாதவர் மற்றும் மன நலம் (முனை வளர்ச்சி) குன்றியவர். மாரசாமி கடந்த 28ம்

மேட்டுப்பாளையம் அருகே வழிமறித்து டாஸ்மாக் நிர்வாகியிடம் ரூ.10 லட்சம் பறிக்க முயன்ற கும்பல் கைது

மேட்டுப்பாளையம், நவ. 6 - டாஸ்மாக் சூப்பர் வை சரை அரிவாளை காட்டி மிரட்டி ரூ.10 லட்சத்தை பறிக்க முயன்ற 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் விஜய் ஆனந்த் (46) இவர் மேட்டுப்பாளையம் அருகே சிறு முகையிலிருந்து அன்னூர் செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் சூப்பர் வை சராக் பணியாற்றி வருகிறார். கடந்த 31ம் தேதி விஜய் ஆனந்த் டாஸ்மாக் கலெக்டர் பணம் ரூ.10 லட்சத்தை வங்கியில் செலுத்த மேட்டுப்பாளையத்துக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். சிறு முகை ரோடு ஆலாங்கொம்பு அருகே இரண்டு பைக்கில் வந்த 4 பேர், விஜய் ஆனந்தை மறித்து அரிவாளை காட்டி பணத்தை பறிக்க முயன்றனர். இதனால் பயந்து போன விஜய் ஆனந்த் தலைமையே, அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்களை கண்ட கும்பல் தப்பி ஓடியது. இது குறித்து விஜய் ஆனந்த் அளித்த புகாரின் பேரில் சிறுமுகை போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், கோவை எல்பி பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி பாலாஜி தலைமையில் எஸ்.ஐக்கள் செல்வநாயகம் (மேட்டுப்பாளையம்), சிலம்பரசன் (அன்னூர்), ஆனந்தன் (சிறு முகை)

அவிநாசியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 468 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

அவிநாசி, நவ. 6 - அவிநாசி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 468 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசி சேலூர் அடுத்த வேட்டு வபாளையம் சாலையின் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக சேலூர் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அங்குள்ள

கார்மெண்ட் மந்திரா அலைஸ்டைல் லிமிடெட்

தெ.15, ஸ்ரீரத்தல் பிளாசா, கலியகவுண்டர் வீதி, காந்திபேட்டை, திருப்பூர்-641601. Tel No: +91-0421-43338960 E-Mail: companysecretary@junctionfabrics.in, website: www.garmentmantra.com

வ. எண்.	விவரங்கள்	தனித்து					ஒழுங்கிணைத்து				
		முடிந்த காலாண்டு		இன்னைய தேதி வரை			முடிந்த ஆண்டு		முடிந்த காலாண்டு		
		30.09.22	30.06.22	30.09.21	30.09.22	30.09.21	31.03.22	30.09.22	30.09.22	30.09.22	31.03.22
1	மொத்த வருமானம்	2401.88	2300.48	3184.48	4702.16	4446.66	10410.55	3540.30	3911.04	7451.34	20411.45
2	தீர்வை (ரூ.டீ.டி) (வரி, விலக்கு மற்றும்/அல்லது அரசாணை அமீட்டிங்களுக்கு முன்பு)	29.70	35.97	221.65	65.67	330.99	196.22	39.36	78.09	117.44	456.00
3	அரசாணை அமீட்டிங்குகள் (மொத்தம்)	-	-	-	-	-	0.07	-	-	-	-
4	வரிக்கு பிறகு தீர்வை (ரூ.டீ.டி) (விலக்கு மற்றும்/அல்லது அரசாணை அமீட்டிங்களுக்கு பிறகு)	21.98	26.62	164.02	48.60	244.93	148.80	29.51	56.52	86.02	358.49
5	தீர்வை (ரூ.டீ.டி) தொகுத்து வரிக்கு பிறகு செயல்பாடு (அரசாணை அமீட்டிங்களுக்கு பிறகு)	21.98	26.62	164.02	48.60	244.93	148.80	29.51	56.52	86.02	358.49
6	தீர்வை (ரூ.டீ.டி) நிறுத்தப்பட்ட வரிக்கு செயல்பாடு (வரி செலவுகளுக்கு பிறகு)	-	-	-	-	-	-	-	-	-	-
7	தீர்வை (ரூ.டீ.டி) தொகுத்து மற்றும் நிறுத்தப்பட்ட வரிக்கு பிறகு செயல்பாடு (அரசாணை அமீட்டிங்களுக்கு பிறகு)	21.98	26.62	164.02	48.60	244.93	148.80	29.51	56.52	86.02	358.49
8	கலத்திணை மொத்த பரிபூரண வருமானம்	21.98	26.62	164.02	48.60	244.93	269.47	29.51	56.52	86.02	386.90
9	சம்பங்கு லாபம் (ஒரு மதிப்பு ரூ.1-)	1003.84	1003.84	1003.84	1003.84	1003.84	1003.84	1003.84	1003.84	1003.84	1003.84
10	ஒரு பங்கு சம்பந்தம் (ஒரு மதிப்பு ரூ.1-)	0.02	0.03	1.76	0.05	0.24	0.15	0.03	0.06	0.09	0.39

SEB (பட்டியல் உட்படுத்தும் மற்றும் வெளிநாட்டு தேவைகள்) விதிகள் 2015 விதி 33-ன் கீழ் ஸ்டாக் எக்ஸ்சேன்ஜ் தகவல் செய்யப்பட்டுள்ள முடிந்த காலாண்டு மற்றும் அரையாண்டுகளை நிதிநிலை முடிவுகளின் விவரம் வடிவத்தில் எடுக்கப்படும் தேர்வுகளை உடனடி, மேற்கொள்ள நிதிநிலை முடிவுகளின் முழுமையான வடிவம் ஸ்டாக் எக்ஸ்சேன்ஜ் இணையதளம் www.seb.in மற்றும் உட்பெயரிடல் இணையதளம் www.garmentmantra.com-ல் உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் 8 தாசில்தார்கள் பணியிட மாற்றம்

திருப்பூர், நவ. 6 - திருப்பூர் மாவட்டத்தில் 8 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் வருவாய் துறையில் நிர்வாக காரணம் கருக்காக 8 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில், திருப்பூர் இந்து சமய அறநிலைத்துறை உதவியாளர் அலுவலக தனி தாசில்தாராகவும், தாராபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், திருப்பூர் வகுவாய் துறைக்காக 8 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில், திருப்பூர் இந்து சமய அறநிலைத்துறை உதவியாளர் அலுவலக தனி தாசில்தாராக இருந்த கோபாலகிருஷ்ணன் திருப்பூர் வடக்கு தாசில்தாராகவும், திருப்பூர் வடக்கு தாசில்தாராக பணியாற்றி வந்த கனகராஜ் இந்து சமய அறநிலை துறை உதவியாளர் அலுவலக தனி தாசில்தாராகவும், தாராபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக பணியாற்றி வந்த தங்கவேலு, ஊத்துக்குளி தாசில்தாராகவும், ஊத்துக்குளி தாசில்தாராக பணியாற்றி வந்த சைலஜா தாராபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், திருப்பூர் வடக்கு தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர். இதுபோல் திருப்பூர் டாஸ்மாக் கிடங்கு மேலாளராக பணியாற்றி வந்த செல்வி, மட்டத்துக்குளம் தாசில்தாராகவும், மட்டத்துக்குளம் தாசில்தாராக பணியாற்றி வந்த சபாபதி டாஸ்மாக் கிடங்கு மேலாளராகவும், உடுமலை ஆர்.டி.ஓ.வின் நேர்முக உதவியாளராக பணியாற்றி வந்த விவேகானந்தன், உடுமலை சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், உடுமலை ஆர்.டி.ஓ.வின் நேர்முக உதவியாளராகவும் பணியிட மாற்றம் செய்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினித் உத்தரவிட்டுள்ளார்.

ஊட்டி மலை ரயில் பாதையில் மண் சரிவு ரயில் சேவை நிறுத்தம்

இருந்து வந்து ஆர்வத்துடன் பயணம் செய்கின்றனர். தற்போது குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே தினமும் 2 முறை ரயில் சென்று வருகிறது. தற்போது வடகிழக்கு பருவ மழை பெய்து வருவதால் நேற்று அடர்வினிகள் நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. இதுதொடர்ந்து ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் ஏற்பட்ட மண் சரிவை அகற்றினர். தொடர்ந்து மலை ரயில் குன்னூர் வந்தடைந்தது.



வடகிழக்கு பருவமழை காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டது.

ஸ்டீடியோவை சூறையாடி ரூ.18 லட்சம் திருட்டு

கோவை, நவ. 6 - கோவையில் ஸ்டீடியோவை காலி செய்யாமல், அதற்கு மாதவாடையை கிருஷ்ணராஜன் வங்கி கணக்கில் செலுத்தி வந்தார். விரைவில் கடைசியாக காலி செய்து விடுவதாகவும் தெரிவித்தார். ஆனால், அவர் கூறிய படி கடைசியாக காலி செய்யாமல் தொடர்ந்து நடத்தி வந்துள்ளார். மேலும் அவர் தான் விற்பனை மீட்டை மீண்டும் உரிமை கோரியதாகவும் தெரிகிறது. இதனால் சீலி வாசனுக்கும், கிருஷ்ணராஜ் குடும்பத்தாருக்கும் தகராறு

கார் மோதி வாக்கிங் சென்ற பெண் பலி

அவிநாசி, நவ. 6 - அவிநாசி அடுத்த சேலூர் சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் தனது காரில் உறவினர் கள் இருவரும் சேர்ந்த சாந்தா (62) என்பவர் மீது கார் மோதியது. இதில், சாந்தா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் கட்டுமான இழந்த கார் ரோட்டின் ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில்

கிங் சென்று கொண்டிருந்த சாவுக்கட்டுப்பாளையம் அமலன் கோயில் வீதியை சேர்ந்த சாந்தா (62) என்பவர் மீது கார் மோதியது. இதில், சாந்தா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் கட்டுமான இழந்த கார் ரோட்டின் ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதி நின்று, கார் டிரைவர் ராமலிங்கம், அவரது உறவினர்கள் இருவரும் படுகாயமடைந்தனர். இதைப்பார்த்த அப்பகுதி யினர் அவர்களை மீட்டு கோபிதனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து சேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

S. No	Particulars	Standalone						Consolidated			
		Quarter Ended		Year to Date		Year Ended	Quarter Ended		Year Ended		
		30.09.22	30.06.22	30.09.21	30.09.22	30.09.21	31.03.22	30.09.22	30.06.22	30.09.22	31.03.22
		(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Audited)	(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Audited)
1	Total Income	2401.68	2300.48	3184.48	4702.16	4446.66	10410.55	3540.30	3911.04	7451.34	20411.45
2	Net Profit/(Loss) (before tax exceptional and/or Extraordinary items)	29.70	35.97	221.65	65.67	330.99	196.22	39.36	78.09	117.44	456.00
3	Exceptional items (Net)	-	-	-	-	-	0.07	-	-	-	-
4	Net Profit/(Loss) after tax (after exceptional and/or Extraordinary items)	21.98	26.62	164.02	48.60	244.93	148.80	29.51	56.52	86.02	358.49
5	Net Profit/(Loss) after tax from continuing operation (after exceptional items)	21.98	26.62	164.02	48.60	244.93	148.80	29.51	56.52	86.02	358.49
6	Net Profit/(Loss) after tax from discontinued operations (Net of Tax expenses)	-	-	-	-	-	-	-	-	-	-
7	Net Profit/(Loss) after tax from continuing and Discontinued operation (after exceptional items)	21.98	26.62	164.02	48.60	244.93	148.80	29.51	56.52	86.02	358.49
8	Total Comprehensive income for the period	21.98	26.62	164.02	48.60	244.93	269.47	29.51	56.52	86.02	386.90
9	Paid up equity Share Capital (Face Value Rs.1/-)	1003.84	1003.84	1003.84	1003.84	1003.84	1003.84	1003.84	1003.84	1003.84	1003.84
10	Earnings per share (of Rs.1/- each) Basic and diluted (Rs)	0.02	0.03	1.76	0.05	0.24	0.15	0.03	0.06	0.09	0.39

The above is an extract of the detailed format of quarter and half year ended financial results filed with the Stock Exchanges under Regulation 33 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the financial results is available on the Stock exchange website www.bseindia.com and Company's website www.garmentmantra.com

Place: Tirupur
Date: 05.11.2022

By order of the Board
SD-
Prem Aggarwal
Managing Director
DIN No: 02050297

To book your copy,
SMS
reachbs to 57575
or email us at
order@bsmail.in

Business Standard
Insight Out

Balaxi Pharmaceuticals Limited

Registered Office: 2nd Floor, Maps Towers, Plot No.409, Road No. 81, Jubilee Hills, Phase-III, Hyderabad, Telangana, India - 500096.
CIN: L25191TG1942PLC121598
Phone: +91 40 23555300 | Email: info@balaxi.in | Website: www.balaxipharma.in

EXTRACT OF UNAUDITED STANDALONE AND CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND HALF YEAR ENDED 30TH SEPTEMBER, 2022

(Rs. in Lakhs, unless specified)

Sl. No.	Particulars	STANDALONE			CONSOLIDATED		
		Quarter ended 30/09/2022 Unaudited	Six Months ended 30/09/2022 Unaudited	Quarter ended 30/09/2021 Unaudited	Quarter ended 30/09/2022 Unaudited	Six Months ended 30/09/2022 Unaudited	Quarter ended 30/09/2021 Unaudited
1.	Total Revenue from Operations	2,826.47	5,471.83	3,351.16	8,638.48	16,916.97	7,022.97
2.	Net profit/(loss) for the period (before tax, exceptional and/or extraordinary items)	592.38	1,245.66	541.19	1,867.98	3,532.83	1,403.26
3.	Net profit/(loss) for the period before tax (after exceptional and/or extraordinary items)	592.38	1,245.66	541.19	1,867.98	3,532.83	1,403.26
4.	Net profit/(loss) for the period after tax (after exceptional and/or extraordinary items)	397.67	931.19	403.43	1,548.68	2,963.34	1,205.39
5.	Total Comprehensive Income for the period [Comprising profit/(loss) for the period (after tax) and other comprehensive income (after tax)]	397.67	931.19	403.43	1,880.73	3,535.98	1,217.25
6.	Paid-up Equity Share Capital [Face value of Rs. 10 each]	1,000.00	1,000.00	1,000.00	1,000.00	1,000.00	1,000.00
7.	Reserves (excluding Revaluation Reserve) as per the Audited Balance Sheet of the previous year			4,791.30			10,316.39
8.	Earnings Per Share (of Rs.10/- each) (not annualised)						
	1. Basic (amount in Rs.)	3.98	9.31	4.03	15.49	29.63	12.05
	2. Diluted (amount in Rs.)	3.98	9.31	4.03	15.49	29.63	12.05

Notes:
 a. The above is an extract of the detailed format of Financial Results for the quarter and half year ended 30th September, 2022 filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Statement of Unaudited Standalone and Consolidated Financial Results is available on the website of the Stock Exchange at www.nseindia.com (NSE) and on the Company's website at www.balaxipharma.in.
 b. The above Unaudited Standalone and Consolidated Financial Results were reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their meeting held on 5th November, 2022 and have been subjected to Limited Review by the Statutory Auditors of the Company. The said Financial Results are prepared in accordance with the Indian Accounting Standards (Ind AS) as prescribed under Section 133 of the Companies Act, 2013.

For and on behalf of Board of Directors,
Balaxi Pharmaceuticals Limited
Ashish Maheshwari
Managing Director
DIN: 01575984

Place: Hyderabad
Date: 5th November, 2022

BHARTIA BRIGHT & SEAMLESS STEELS LIMITED
CIN: L67120WB1949PLC017539;
Registered Office: 8, Netaji Subhas Road, Kolkata - 700001
Tel. No.: 033- 4019-9595 / 9518;
Email: bhartia.bright@fortunally.in; Website: bhartiabrightandseamless.in;

NOTICE TO SHAREHOLDERS

Members are hereby informed that pursuant to Section 108/110 of the Companies Act, 2013, (the 'Act') read with Rule 20 & 22 of the Companies (Management and Administration) Rules, 2014 (including any statutory modification(s) or re-enactment thereof for the time being in force) read with the General Circular Nos. 14/2020 dated 8th April, 2020, 17/2020 dated 13th April, 2020, 20/2020 dated May 05, 2020, 22/2020 dated 15th June, 2020, 33/2020 dated 28th September, 2020, 39/2020 dated 31st December, 2020 and 10/2021 dated 23rd June, 2021, General Circular No. 20/2021 dated December 08, 2021 and General Circular No. 03/2022 dated May 05, 2022 in relation to extension of the framework provided in the aforementioned circulars up to December 31, 2022, issued by the Ministry of Corporate Affairs, (hereinafter referred to as 'MCA Circulars') and the Securities and Exchange Board of India Circular Nos. SEBI/HO/CFD/CMD1/CIR/P/2020/79 dated May 12, 2020, SEBI/HO/CFD/ CMD2/CIR/P/2021/11 dated January 15, 2021 and SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/62 dated May 13, 2022 ('SEBI Circulars') and other applicable laws and Regulation 11 of Securities and Exchange Board of India (Delisting of Equity Shares) Regulations, 2021, as amended from time to time, the Notice of the Postal Ballot has been sent on Saturday 5th November, 2022 to all the members whose names appear on the Register of member / List of Beneficial Owners as on Friday 28th October, 2022 through electronic mail to all those members whose email IDs are registered in the records of depository participants in compliance with the General Circulars, for seeking approval of the members of the Company by Postal Ballot (remote e-voting only), for the Special Resolution for obtaining consent for voluntary delisting of equity shares of the Company from the Calcutta Stock Exchange Limited ('CSE') pursuant to Securities and Exchange Board of India (Delisting of Equity Shares) Regulations, 2021, the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 as amended and the applicable provisions of the Companies Act, 2013 and rules made thereunder.

The Company has engaged the services of Central Depository Services (India) Limited (CDSL) to provide e-voting facilities to its members. The Company is providing e-voting facilities to the Members of the Company holding shares either in physical or in dematerialized form as on the cut-off date to cast their vote electronically through e-voting services provided by CDSL. The manner of remote e-voting has been provided in detail in the Notice of the Postal Ballot.

Members are requested to note that the voting through Postal Ballot will open on Sunday 6th November, 2022 at 9.00 A.M and will close on Monday 5th December, 2022 at 5.00 P.M.

The Board of Directors has appointed Mr. Alok Purohit Proprietor of M/s. Alok Purohit & Associates, Practicing Company Secretary, as the Scrutinizer for conducting the Postal Ballot / electronic voting in a fair and transparent manner. Members holding shares in physical mode are requested to furnish their email address and mobile number with Company's Registrar and Share Transfer Agent ('RTA') and Members, who have not registered their email address so far, are requested to register their email address for receiving all communications from the Company electronically with RTA at email id: nichetechnpl@nichetechnpl.com. Members who have not received the Postal Ballot Notice may apply to the Registrar and Share Transfer agent, i.e. Niche Technologies Private Limited at nichetechnpl@nichetechnpl.com and obtain a duplicate thereof. The Postal Ballot Notice is also available at Company's website: bhartiabrightandseamless.in and CDSL e-voting website, i.e. www.evotingindia.com.

The voting rights of the Members shall be reckoned on the cut-off date i.e. Friday 28th October, 2022. A person who is not a Member as on cut-off date should treat this notice for information purpose only. The scrutinizer will submit his report to the Company within two working days from the last date of e-voting and the result of Postal Ballot will be announced accordingly. The results would be communicated to the stock exchanges and shall also be displayed on the Company's website i.e. bhartiabrightandseamless.in. In case of any query / grievances, the members may contact Sri Chandrashekar Prasad Pandey Chief Financial Officer (CFO) at the Corporate Office of the Company at 033- 4019-9595 / 9518 or email: bhartiabrightandseamless.in For any queries or issues regarding e-voting you may contact to CDSL at Toll Free No. 1800-200-5533 or e-mail: helpdesk.evoting@cdsliindia.com.

For Bhartia Bright & Seamless Steels Limited
SD/-
Rama Shanker Bhartia
Director (DIN- 00280620)

Place: Kolkata
Date: 05/11/2022



LAURUS Labs
Knowledge . Innovation . Excellence

Laurus Labs Limited

Registered Office: Plot No.21, Jawaharlal Nehru Pharma City, Parawada, Visakhapatnam - 531021, Andhra Pradesh
Corporate Office: 2nd Floor, Serene Chambers, Road No.7, Banjara Hills, Hyderabad - 500 034, Telangana
Phone: +91 40 6659 4333; **Fax:** +91 40 6659 4320 | **Email:** secretarial@lauruslabs.com; **Website:** www.lauruslabs.com
Corporate Identity Number: L24239AP2005PLC047518

NOTICE

Further to the 'Notice of Record Date' dated October 21, 2022 by the Company pursuant to the declaration of Interim Dividend of Rs. 0.80/- per share of face value of Rs. 2/- each for FY 2022-23 with a 'Record Date' as 'November 04, 2022, it is hereby informed to the shareholders that the Income Tax Act, 1961 (Act), as amended by the Finance Act 2020, mandates that dividends paid or distributed by Company after April 01, 2020 for Rs. 5,000/- in aggregate in a Financial Year or more shall be taxable in the hands of shareholders and the Company is required to deduct tax at source (TDS) from dividend paid to shareholders in accordance with the provisions of the Act.

The prescribed rates of TDS for various categories and the procedure for declarations are as follows:

i) Resident Shareholder:

Particulars	TDS Rate
With PAN	10% or as may be notified by the Government of India
Without/Invalid PAN	20% or as may be notified by the Government of India
Submission of declaration in Form 15G or Form 15H	NIL

For the above purpose, the shareholders are requested to update their PAN with the Company / RTA (in case of shares held in physical mode) and depository participants (in case of shares held in demat mode) to get the benefit of Lower TDS rate and to enable the Company to provide the TDS Certificates to the shareholders.

ii) Non-Resident Shareholder:

TDS Rate @ 20% plus applicable surcharge and Cess (OR) applicable Tax Treaty Rate under the Double Tax Avoidance treaty (DTAA) between India and their country of residence (whichever is lower), subject to the fulfillment of the following requirements:

The Non-resident shareholders are requested to provide the following documents to avail the tax treaty benefits by sending an email to secretarial@lauruslabs.com on or before November 09, 2022:

- ❖ Declaration for "No Permanent Establishment" in India;
- ❖ Beneficial Ownership Declaration;
- ❖ Tax Residency Certificate (TRC) for Year 2022;
- ❖ Form 10F and
- ❖ Copy of Indian PAN (if available).

The above documents shall be e-mailed on or before **November 09, 2022** to secretarial@lauruslabs.com with subject line: **(Unit-Laurus Labs TDS Exemption Documents).**

Further, the shareholders whose email ids for all communications AND / OR Bank Account details for receipt of Dividend amount directly to the Bank Accounts, are not registered with their Depository Participants are hereby requested to register/update their email ids and Bank Account details with their respective Depository Participants.

For Laurus Labs Limited
SD/- **G. Venkateswar Reddy**
Company Secretary

Place: Hyderabad
Date: November 05, 2022

JM FINANCIAL CREDIT SOLUTIONS LIMITED
Corporate Identity Number: U74140MH1980PLC22844
Regd. Office: 7th Floor, Century, Appasaheb Marathe Marg, Prabhadevi, Mumbai 400 025.
Tel. No.: +91 22 6630 3030 + Fax No.: +91 22 8630 3223
Website: www.jmfinancialcreditsolutions.com

STATEMENT OF UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED SEPTEMBER 30, 2022

(₹ in Crore)

Sr. No.	Particulars	Quarter Ended		Year Ended
		30.09.2022 Unaudited	30.09.2021 Unaudited	31.03.2022 Audited
1	Total Income from Operations	281.47	294.55	1,122.40
2	Profit before Tax for the period / year (before, Exceptional and / or Extraordinary items)	125.01	100.56	392.72
3	Profit before Tax for the period / year (after, Exceptional and / or Extraordinary items)	125.01	100.56	392.72
4	Net Profit for the period / year	91.04	74.84	289.06
5	Total Comprehensive Income	82.54	74.75	292.87
6	Paid up Equity Share Capital	2.83	2.83	2.83
7	Reserves (excluding Revaluation Reserve)	4,078.94	3,773.98	3,939.33
8	Securities Premium Account	1,715.28	1,715.28	1,715.28
9	Net Worth	4,081.77	3,776.81	3,942.16
10	Outstanding Debt	5,204.81	4,675.29	5,102.57
11	Outstanding Redeemable Preference Shares	None	None	None
12	Debt Equity Ratio	1.28	1.24	1.29
13	Earnings Per Share			
	Basic EPS (in ₹) (Not annualised)	322.07	264.75	1,022.59
	Diluted EPS (in ₹) (Not annualised)	322.07	264.75	1,022.59
14	Capital Redemption Reserve	Not Applicable	Not Applicable	Not Applicable
15	Debt Redemption Reserve	Not Applicable	Not Applicable	Not Applicable
16	Debt Service Coverage Ratio	Not Applicable	Not Applicable	Not Applicable
17	Interest Service Coverage Ratio	Not Applicable	Not Applicable	Not Applicable

Notes:
 1. The above results have been reviewed by the Audit Committee and on its recommendation, have been approved by the Board of Directors at its meeting held on November 4, 2022. The statutory auditors of the Company have performed a limited review on the said results.
 2. The above is an extract of the detailed format of unaudited financial results filed with BSE Limited (BSE) and National Stock Exchange of India Limited (NSE) (collectively referred as Stock Exchanges) under Regulation 52 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (SEBI LODR). The full format of said unaudited financial results are available on the websites of BSE at www.bseindia.com and NSE at www.nseindia.com and on the website of the Company at www.jmfinancialcreditsolutions.com.
 3. The other details required under Regulation 52(4) of the SEBI LODR have been submitted to the Stock Exchanges and can be accessed at www.bseindia.com and www.nseindia.com.

For and on behalf of the Board of Directors
Vishal Kampani
Vice Chairman and Managing Director
DIN : 00009079

Place: Mumbai
Date: November 4, 2022